

©  
தமிழ்நாடு அரசு  
2017

[பதிவு எண். தநா/சிசினன்/467/2012 14  
[நிமு. எண். 197/2009  
[விலை ரூ. 0.80 பைசா]



**தமிழ்நாடு அரசு அரசிதழ்  
அசாதாரணம்** அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது

எண். 293]

சென்னை, வெள்ளி, செப்டம்பர் 15, 2017

ஆவணி 30, ஹேவிளம்பி, திருவள்ளுவர் ஆண்டு–2048

**பகுதி III – பிரிவு 1 (அ)**

தலைமைச் செயலகத் துறைகளால் வெளியிடப்பட்ட பொது சட்ட விதிமுறைகள்,  
அறிவிக்கைகள், ஆணைகள், ஒழுங்குமுறை நெறிகள், இன்னபிறு.,

**அரசின் அறிவிக்கைகள்**

வணிகவாரிகள் மற்றும் பதிவுத் துறை  
தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிகள் 2017க்கு திருத்தம்

[அ.ஆ.நிலை எண். 108, வணிகவாரிகள் மற்றும் பதிவு (பி1), 15 செப்டம்பர் 2017

ஆவணி 30, ஹேவிளம்பி, திருவள்ளுவர் ஆண்டு – 2048]

எண். எஸ்.ஆர்.ஒ அ-41(அ)/2017

தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சட்டம் விதிகள் 2017(தமிழ்நாடு சட்டம் 2017ல் 19)ன் பிரிவு 164ல் அளிக்கப்பட்ட அதிகாரங்களை நடைமுறைப்படுத்தி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிகள் 2017க்கு மேலும் திருத்தம் செய்ய இதன் மூலம் பின்தொடரும் விதிகளை செய்கிறார், அதாவது:-

(1) இந்த விதிகளை தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (நான்காவது திருத்தம்) விதிகள், 2017 என அழைக்கலாம்.

(2) மற்ற வகையில் உள்ளபடி இந்த விதிகளில் அளிக்கப்பட்டவாறு அலுவல் முறை அரசிதழில் வெளியிடப்படும் தேதியில் அவை நடைமுறைக்கு வரும்.

2. தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிகள் 2017 (இதற்குப்பிறகு முதன்மை விதிகள் என்று குறிப்பிடப்படும்) விதி –3ல்-

(i) உப விதி 3க்குப் பிறகு, பின்தொடரும் உப விதி இடைசேர்க்கப்பட வேண்டும், அதாவது-

“(3அ) உப விதிகள் (1), (2) மற்றும் (3)ல் உள்ள எதுவும் எப்படி இருந்தபோதிலும் விதி 24-ன் கீழ் ஒரு தற்காலிக அடிப்படையில் பதிவு வழங்கப்பட்ட அல்லது விதி 8ன் உப விதி (1)ன் கீழ் பதிவு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள ஒரு நபர், பிரிவு 10-ன்படி வரி செலுத்தும் விருப்பத்தினை, சூறப்பட்ட நாளுக்கு முன்னதாக நேரடியாகவோ அல்லது ஆணையரால் அறிவிக்கப்பட்ட வசதிசெய்யும் மையம் மூலமாகவோ, பொது வலை வாயிலில் படிவம் ஜிள்ஸ்டி சிஃப்பி-02ல் ஒரு தகவலை மின்னணு மூலம் தாக்கல் செய்ய 2017 அக்டோபர் முதல் நாளில் செயலுக்கு வருமாறு, தேர்வு செய்ய வேண்டும், மேலும், சூறப்பட்ட நாளிலிருந்து தொன்னுறு நாட்கள் காலத்திற்குள் விதி 44-ன் உப விதி (4)-ன் விதிமுறைகளுக்கிணங்க படிவம் ஜிள்ஸ்டி ஐட்சி-03 ல் அறிக்கை அளிக்க வேண்டும்.

இருப்பினும், சூறப்பட்ட நபர்கள் ஜிள்ஸ்டி ஐட்சி-03-ல் அறிக்கை அளித்த பின்னர் படிவம் ஜிள்ஸ்டி ஐட்சி-டிரான் 01-ல் உறுதிமொழி அளிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.”

(ii) உப விதி (5)ல், “அல்லது உப விதி (3)”என்ற வார்த்தைகள், அடைப்புக்குறிகள் மற்றும் எண்ணிக்கைக்குப் பிறகு “அல்லது உப விதி (3அ)”என்ற வார்த்தைகள், அடைப்புக்குறிகள், எண்ணிக்கை மற்றும் எழுத்து இடைசேர்க்கப்படவேண்டும்;

3. முதன்மை விதிகளில், விதி 120க்குப் பிறகு, பின்தொடரும் விதி இடை சேர்க்கப்பட வேண்டும், அதாவது ;-

“120 (அ). விதி 117, விதி 118, விதி 119 மற்றும் விதி 120ல் குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்குள் படிவம் ஜிள்ஸ்டி டிரான்-1 –ல் மின்னணு மூலம் உறுதிமொழியினை சமர்ப்பித்த ஒவ்வொரு பதிவு பெற்ற நபரும், உறுதிமொழியினை திருத்தம் செய்து, இதன் சார்பாக ஆணையரால் நீட்டிக்கப்பட்ட அத்தகைய சூடுதலான காலம் அல்லது சூறப்பட்ட விதிகளில் குறிப்பிடப்பட்ட காலத்திற்குள் பொது வலை வாயிலில் மின்னணு மூலம் படிவம் ஜிள்ஸ்டி டிரான்-1 –ல் திருத்தப்பட்ட உறுதிமொழியினை சமர்ப்பிக்கலாம்.”

4. முதன்மை விதிகளில், விதி 127ல் உட்சூறு (iii)க்குப் பிறகு, பின்தொடரும் சூறு இடைசேர்க்கப்படவேண்டும், அதாவது ;-

“(iv) ஒவ்வொரு காலாண்டின் இறுதியிலிருந்து பத்தன்று செயல்திறன் அறிக்கையினை குழுவிற்கு அளிக்கவேண்டும்.”

5. முதன்மை விதிகளில், விதி 138ல், உப விதி (1)ல் பின்தொடரும் காப்புரை இடைசேர்க்கப்படவேண்டும், அதாவது ;-

“இருப்பினும், ஒரு மாநிலத்தில் உள்ள முதன்மையானவரால் வேறு ஏதாவது ஒரு மாநிலத்திலுள்ள ஒரு சில்லறை வேலை செய்பவருக்கு ஒப்படைப்பு சரக்குகள் அனுப்பப்படும்போது, அந்த ஒப்படைப்பு சரக்குகளின் விலைமதிப்பினை பொருட்படுத்தாது, முதன்மையானவரால் மின்வழிச்சீட்டு உருவாக்கப்படவேண்டும்.

இருப்பினும், மேலும் கைவினைப் பொருட்களை ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு பிரிவு 24ன் கூறுகள் (i) மற்றும் (ii)ன் கீழ் பதிவு பெறும் தேவையிலிருந்து விலக்கு பெற்ற ஒரு நபரால் ஏற்றிச்செல்லப்படும்போது, அந்த ஒப்படைப்பு சரக்குகளின் விலைமதிப்பினை பொருட்படுத்தாது, கூறப்பட்டுள்ள நபரால் மின்வழிச்சீட்டு உருவாக்கப்படவேண்டும்.

**விளக்கம் :-** இந்த விதியின் காரணங்களுக்காக, “கைவினைப் பொருட்கள்” என்ற சொல்லமைப்பின் பொருளானது, 2017 செப்டம்பர் 15 தேதியிட்ட தமிழ்நாடு அரசிதழ் அசாதாரணத்தில் 15.9.2017 தேதி வெளியிடப்பட்ட வணிகவரிகள் மற்றும் பதிவுத்துறை அறிவிக்கை எண்.11(2)/சிடிஆர்/783(இ-2)/2017-ல் அதற்கென வகுக்கப்பட்டதாகும்.

6. முதன்மை விதிகளில், 2017 ஜூன் 29ம் நாளிலிருந்து நடைமுறைக்கு வருமாறு, “படிவம் ஜிளஸ்டி டிரான்-1”ல்,

(i) வரிசை எண். 5(அ)ல், தலைப்பில், “மற்றும் பிரிவு 140(4)(அ)” என்ற வார்த்தைகள், எண்ணிக்கைகள் மற்றும் அடைப்புக்குறிகளுக்கு, “மற்றும் பிரிவு 140(4)(அ) மற்றும் பிரிவு 140(9)” என்ற வார்த்தைகள், எண்ணிக்கைகள், அடைப்புக்குறிகள் மற்றும் எழுத்து மாற்றீடு செய்யப்படவேண்டும்.

(ii) வரிசை எண். 7(அ)ல், அட்டவணையில், வரிசை எண். 7அ-வில், தலைப்பில் “விலைப்பட்டியல்கள்” என்ற வார்த்தைக்குப் பிறகு, [“வரவு மாற்ற ஆவணம் (Credit Transfer Document (CTD))”] என்ற வார்த்தைகள், அடைப்புக்குறிகள் மற்றும் எழுத்துக்கள் இடைசேர்க்கப்படவேண்டும்.

(iii) “பதவி/தகுதி நிலை” என்ற வார்த்தைகளுக்குப் பிறகு, பின்தொடருபவை இடைசேர்க்கப்படவேண்டும், அதாவது:-

**“அறிவுரைகள்:**

1. மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரிசீட்டம் 2017-ன் பிரிவு 140ன் உப பிரிவு (9)ல் வரையறுக்கப்பட்டபடி, மைய வரி வரவானது அட்டவணை 5(அ)ன் நிரல் 6ல் துய்க்கப்படும்.
2. வரவு மாற்ற ஆவணம் (Credit Transfer Document (CTD)) மூலமாக வரவினைத் துய்க்கும் பதிவு பெற்ற நபர்கள், “உள்ளீடுகள்” என்ற தலைப்பின் கீழுள்ள அட்டவணை 7அ-வில் வரவினைத் துய்ப்பதுடன் மேலும் டிரான்-3 தாக்கல் செய்யலாம்.”

7. முதன்மை விதிகளில், 2017 ஜூன் 30ம் நாள் முதல் நடைமுறைக்கு வருமாறு, “படிவம் ஜிள்ஸ்டிஆர்-4”ல் வரிசை எண் 8ல் பதிவு 8ஆ(2)ல் “மாநிலத்திற்குள்ளேயான வழங்கல்கள்” என்ற வார்த்தைகளுக்கு “மாநிலங்களுக்கிடையேயான வழங்கல்கள்” என்ற வார்த்தைகள் மாற்றீடு செய்யப்படவேண்டும்.

8. முதன்மை விதிகளில் 2017 ஆகஸ்ட் 30ம் நாள் முதல் நடைமுறைக்கு வருமாறு, “படிவம் ஜிள்ஸ்டிஆடிபிள்யூபி-01”ன் குறிப்புகளில், குறிப்பு 4க்குப் பிறகு, பின்தொடரும் குறிப்பு இடைசேர்க்கப்படவேண்டும், அதாவது:-

“இப்படைப்பு சரக்கானது இறக்குமதிக்கு உரியதாக இருப்பின், விலைப் பட்டியலின் இடத்தில் சரக்கு நுழைவுப் பட்டியலின் விவரங்கள் பதிவு செய்யப்படவேண்டும்.”

முனைவர்.ச.சந்திரமௌலி,  
அரசின் கட்டுதல் தலைமைச் செயலாளர் (முகூபா).